

பசுமை வீடுகள் திட்டத்துக்கு ரூ.20ஆயிரம் வசூல்

First Published : 20 Mar 2012 12:19:05 PM IST

ஆரணி, மார்ச் 19: பசுமை வீடுகள் திட்டத்துக்கு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரூ.20ஆயிரம் பெற்றுக்கொண்டு பயனாளிகளைத் தேர்வு செய்வதாகக் கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.குருமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாவட்டச் செயலர் சி.சேகர், மாவட்டப் பொதுச் செயலர்கள், மாவட்ட துணைத் தலைவர் பி.கோபி, கே.மோகனரங்கன், எஸ்.நேரு, மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன், கோட்ட அமைப்புச் செயலர் எஸ்.குணசேகரன், இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் எஸ்.ரமேஷ், இளைஞரணி நகரத் தலைவர் துளசிராமன், ஜெகன்நாதன், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கிகளில் பாரத பிரதமர் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் கடன் வழங்குவதில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்தவாசி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. பேருந்து நிலையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகில் பழ வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்வதற்காக பல லட்சம் செலவில் நகராட்சி அமைத்துள்ள வணிக வளாகத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் பசுமை வீடுகள் திட்டத்துக்கு மாவட்டம் முழுவதும் ஒரு வீட்டுக்கு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரூ.20ஆயிரம் பெற்றுக்கொண்டு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எனவே தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாசிப்பட்டத்தில் குட்டைப்புடலை சாகுபடி

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012,00:00 IST



வயலின் நடுவே நேர் கால்வாய் எடுக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்த நிலத்தில் 144 குழிகள் வெட்ட வேண்டும். குழியில் மண், நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். குழியில் நட பிளாஸ்டிக் பை நாற்று தயார் செய்ய வேண்டும். விதையை ஒரு பகல் பூராவும் தண்ணீரில் நன்கு ஊறவைத்து இரவு அதை வெளியே எடுத்து வைத்துவிட்டு மீண்டும் மறுநாள் காலையில் ஊறப்போட்டு ஆறு மணி நேரம் கழித்து பாலிதீன் பையில் விதைக்க வேண்டும். பாலிதீன் பையில் மக்கிய எரு, செம்மண் கலவையை நிரப்பி அதில் விதையை ஊன்றி பாசனம் செய்ய வேண்டும். விதைகள் அனைத்தும் ஏழு நாட்களில் பழுதில்லாமல் முளைத்துவிடும். நிலத்தில் 20 சென்ட் பரப்பில் விதைக்க கால் கிலோ விதை போதுமானதாக இருக்கும்.

பாலிதீன் பையில் வளரும் செடியின் வயது 35 நாட்கள் ஆனவுடன் அவைகளை விவசாயிகள் ஏற்கனவே தயார் செய்திருந்த குழிகளில் நடலாம். திடமான இரண்டு செடிகளை ஒரு குழியில் நடலாம். செடிகள் வளர்ந்துவரும்போது பந்தல் போட்டுக் கொள்ளலாம். திடமான பந்தல் போட செலவு ரூ.1000 வரை ஆகலாம். குழியில் உள்ள செடிகள் நான்கு இலைகள் பருவம்

அடைந்தவுடன் செடிகளுக்கு அருகில் குச்சி நட்டு கொடியை பந்தல் மேல் ஏற்றிவிடலாம். பந்தல் மேல் அது நன்றாக படர்ந்து வளரும்.

பந்தலில் ஏறும் செடிகளுக்கு குழியில் நன்கு மக்கிய தொழு உரம் இதனுடன் உயிர் உரங்களை நன்கு கலந்து வைக்க வேண்டும். உடனே பாசனம் செய்யலாம். குழியில் டிரைக்கோடெர்மா விரிடி என்ற இயற்கை மருந்து பொடியை மணலுடன் கலந்து இடவேண்டும். ரசாயன உரங்களை போடாமல் செடியை வளர்க்கவும். சாகுபடி காலத்தில் இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளை பைட்டோபிராட் மற்றும் பவேரியா பாசியானா (ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி மருந்தினை கலந்து) தெளிக்கவேண்டும். செடிகளுக்கு அறுவடை காலத்தில் புண்ணாக்கு உரங்கள் மற்றும் மக்கிய தொழு உரம் இவைகளை மேலுரங்களாக இடவும். செடிகளுக்கு ஆரம்ப காலத்தில் நல்லபடியாக களை எடுத்துவிட்டால் பின்னால் களையெடுக்கும் அவசியம் ஏற்படாது. பூச்சி, வியாதிகளை ஏற்கனவே விவரித்தபடி இயற்கைமுறை பயிர் பாதுகாப்பில் கட்டுப் படுத்தவும். விஷப்பூச்சி மருந்துகள் அடிப்பதைத் தவிர்க்கவும். பயிர் பாதுகாப்பு பணியை சுமார் 60, 65 நாட்கள் கவனமாக செய்ய வேண்டும்.

மாசியில் நட்ட செடிகள் சித்திரைப் பட்டத்திலிருந்து மகசூல் தரும்.

### **அறுவடை விவரங்கள்**

சித்திரை மாத அறுவடை 400 கிலோ. ஒரு கிலோ விலை ரூ.15. வருவாய் ரூ.6,000. வைகாசி மாத அறுவடை 600 கிலோ. ஒரு கிலோ விலை ரூ.9. வருவாய் ரூ.5,400. ஆனி மாத அறுவடை 800 கிலோ. ஒரு கிலோ ரூ.8. வருவாய் ரூ.6,400. ஆடி மாத அறுவடை 800 கிலோ. ஒரு கிலோ ரூ.6, வருவாய் ரூ.4,800. 20 சென்டில் கோடை மாதத்தில் குட்டைப்புடலை சாகுபடியில் மொத்தம் ரூ.22,600 எடுக்க முடியும். சாகுபடி செலவு ரூ.8,900 போக நிகர லாபம் ரூ.13,700 எடுக்கலாம். சிறு விவசாயிகள் பாடுபட்டு உழைத்து மேற்கண்ட லாபத்தை எடுக்கலாம்.

### **குட்டைப்புடலை சிறப்பியல்புகள்**

- \* நீட்டுப் புடலையைவிட குட்டைப்புடலையில் அதிக மகசூலினை எடுக்க முடியும்.
- \* குட்டைப்புடலையை கோணி சாக்குகளில் பேக் செய்து தொலைதூர மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
- \* குட்டைப்புடலை சுவையில் மிகச்சிறந்ததாக உள்ளது.
- \* குட்டைப்புடலையில் பயிர் பாதுகாப்பு செலவுகுறைவு.

\* நீட்டுப்புடலையில் காய்கள் நீளமாக வளர காயின் நுனியில் கல்லைக்கட்டி தொங்கவிட வேண்டி வரும். இம்மாதிரியான நிர்பந்தம் குட்டைப்புடலையில் கிடையாது.-  
எஸ்.எஸ்.நாகராஜன்.

### மலர்களின் மதிப்பூட்டம் - பூங்கொத்து தயாரித்தல்

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012,00:00 IST



மலர்களை அறுவடை செய்தபின் சுவாசித்தல் மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ள சக்தி மற்றும் உணவுகள் பெருமளவு பயன்படுத்தப்பட்டு விடுகிறது. இதனால் மலரின் தரம் பாதிக்கின்றது. குளிர்ந்த வெப்பநிலையில் மலர்களை சேமிக்கும்போது சுவாசித்தலின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். இதன்மூலம் சுவாசித்தலினால் ஏற்படும் சக்தி இழப்பை தடுக்கலாம். மலர்களை அறுவடை செய்யும் போது நன்கு விளைந்த ஆனால் முழுவதும் மலராத மலர்களையே அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு மலர்களையும் அறுவடை செய்யும் பருவம் நிபுணர்களால் கண்டறியப்பட்டு உள்ளது. அறுவடைக்குப் பின் மலர்களை சேமிக்கும் பொழுதும், சந்தைகளுக்கு அனுப்பும் பொழுதும் மலர்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் காயம் ஏற்படுகிறது. இது மலர்களின் வாழ்நாளை பாதிக்கும். மேலும் மாசு படர்ந்த மற்றும் அதிக தாது உப்புகள் கொண்ட நீர் மலர்களின் தரத்தினை பாதிக்கக்கூடியவை. எனவே இவற்றையும் தவிர்க்க வேண்டும். பூங்கொத்துகளில் வைக்கப்படும் மலர்கள் அதிக வாழ் நாளை கொண்டதாக இருக்க வேண்டும். எனவே ரோஜா, கார்னேஷன், அந்தூரியம், லில்லியம், ஜெர்பிரா போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 45-60 செ.மீ. நீளமுள்ள காம்புகளுடன் கூடிய மலர்களை பூங்கொத்துக்கு

பயன்படுத்தலாம். மலர்களுடன் அதனை நிரப்புவதற்காக அழகு இலைகளை பயன்படுத்தலாம். மலர்க்கொத்து தயாரிப்பதற்கு முன் தேர்வு செய்த மலர்களில் தண்டின் அடிப் பாகத்தில் உள்ள இலைகளை நீக்கிவிட வேண்டும். பின்னர் மலர்களின் தண்டுகளை சாய்ந்த கோணத்தில் தண்டுகள் சேதமடையாதவாறு வெட்டி நன்கு நீரை உறிஞ்சிக் கொள்ளும்படி தண்ணீர் நிரப்பியுள்ள குடுவையில் வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மலரை தரம் பிரிக்கும் இடங்களிலும் சேமிக்கும் அறைகளிலும் பூச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட அழகிய செடியின் பாகங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பூங் கொத்து செய்ய பயன்படும் கருவிகள், வாளி ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்தபிறகே உபயோகிக்க வேண்டும்.

சாதாரண மலர்க் கொத்துகள் தயாரிப்பதற்கு பின்னணியாக இலை தாவரங்களை 2 முதல் 3 செ.மீ. தடிமனுக்கு அடுக்க வேண்டும். இதற்கு அலங்கார பனை இலைகள், தூஜா இலைகள் பயன்படுத்தப்படும். இந்த மலர்கொத்துகள் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவத்தில் அமைக்கப்படும். இதற்கு கிளாடியோலஸ், கொய் ரோஜா, ஆஸ்டர், கோல்டன் ராட், கார்னேஷன், ஜெர்பிரா முதலிய மலர்களை பயன்படுத்தலாம். இலைத் தாவரங்களையும், மலர்களை யும் கலை நுணுக்கத்துடன் அடுக்கி, அடர்நிற பூக்கள் கீழேயும், லேசான வண்ணம் கொண்ட பூக்கள் மேலேயும் இருக்க வேண்டும். பெரிய அளவு கொண்ட பூக்கள் கீழ்ப்பகுதியிலும், சின்னப் பூக்கள் மேல்பகுதியிலும் வைக்க வேண்டும். பெரிய அளவு கொண்ட ஒரு மலரை நடுவாக வைக்க வேண்டும். இவ்வாறாக அழகாக பொருந்தி இருக்குமாறு செல்லோபேன் பேப்பர் கொண்டு பொருத்தி பின்னர் அழகிய கண்ணாடிதாள் கொண்டு பொதிய வேண்டும். அடியில் மலர்களை நூலால் கட்டி அவற்றின் மேல் அலுமினிய தாள் கொண்டு பொதிந்து அழகிய சாட்டின் ரிப்பன்களை கட்ட வேண்டும். தொடர்புக்கு: ரா.சுவர்ண ப்ரியா, இணை பேராசிரியர் மற்றும் தலைவர், தோவாளை, மொபைல்: 94431 18008.

கே.சத்தியபிரபா, உடுமலை

**"வான் கோழி வளர்த்து வளம் காணலாம்"**

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012,00:00 IST

இன்று அசைவ பிரியர்கள் அதிகம் பேர் சுவைப்பது கோழி வகையைத்தான். இவற்றில் வான்கோழியின் சுவை தற்போது உணவுப் பிரியர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால் விவசாயிகள் வான்கோழி வளர்ப்பில் அக்கறை காட்டினால், அவர்களது வாழ்வு வளம் காணும்

என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே வான்கோழி வளர்ப்பிற்கு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.

வான்கோழியின் தாயகம் தென் அமெரிக்கா. இது பிறநாடுகளிலும் பரவி, தற்போது ஹாலந்து வெள்ளை, பிரான்ஸ் பெல்ட்ஸ்வில்லி, நார்கான்செட், பார்பான் சிவப்பு, ஸ்லேட், நார்போக் என பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. பிற இனங்களைவிட விரைந்த வளர்ச்சி காணும் இவற்றிற்கு குறைந்த தீவனம் போதுமானது. ஒரு வான்கோழி மாதம்தோறும் 12 முட்டைகள் இடும்.

மேற்கூறிய இனங்களில் பிரான்ஸ் பெல்ட்ஸ்வில்லி நம்நாட்டுக்கு ஏற்ற வகையாக கருதப்படுகிறது. இவற்றிற்கான கொட்டகையை அமைக்க காற்றோட்டமான இடம் தேவை. சிமென்ட் தரையுடன், காகிதம், மரத்தூள், நிலக்கடலை தோல், நெல்உமியை தரைமீது 6 அங்குலம் உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஆண்கோழிக்கு 5 சதுர அடி, பெண் கோழிக்கு 4 சதுர அடி இடவசதி தேவை. வளர்ந்த கோழிக்கும், குஞ்சு வளர்க்கவும் தனி கொட்டகை தேவை.

பொதுவாக வான்கோழி 6 முதல் 7 மாத பருவத்தில் முட்டையிடும். அடைகாலம் 28 நாட்கள். புரூடர் எனப்படும் அடைகாப்பானில் இளம் குஞ்சுகள் பொரித்ததில் இருந்து 3 வாரம் செயற்கை வெப்பம் அளிக்கப்படும். இக்கோழிகள் விரைவாக வளர்வதால் குஞ்சு பொரித்த நாள் முதல் புரதச் சத்துடன் கூடிய தீவனம் தேவை. அடர்தீவன வகை யான மக்காச்சோளம், கம்பு, கடலை புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, மீன்தூள், கோதுமை, அரிசிதவிடு, தாது உப்பு அளிக்கப்படும். இந்த கோழிகளை பொறுத்தவரை விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.

மார்க்கெட்டிங்கில் எளிய வழிமுறை இல்லாததே இதற்கு காரணம். கால்நடை பல்கலை ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூறுகையில், "அனைத்து சீதோஷ்ண நிலையிலும் வளரும் இயல்புடையது வான்கோழி. கோவா, பெங்களூருவுக்கு வான்கோழி இறைச்சி அதிகம் தேவைப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ. 300 விலை கிடைக்கிறது. உள்ளூரில் விழாக்காலங்களில் பிரியாணி செய்ய வான்கோழி கொள்முதல் அதிகம் நடக்கிறது," என்றனர்.

## நவீன தொழில்நுட்பம்

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012,00:00 IST

**காய்கறி பயிர்களுக்கு பயிர் ஊக்கி:** பெங்களூருவிலுள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் காய்கறி பயிர்களுக்கென்றே ஒரு பயிர் ஊக்கி கலவையைத் தயாரித்துள்ளது. நுண்ணூட்டச் சத்துக்கள் பயிருக்கு கிடைப்பதில் அவை இடப்படும் முறை முக்கிய பங்காற்றுகிறது. சுண்ணாம்பு அதிகமுள்ள மண்ணில் இடப்படும் இரும்புச்சத்து செடிக்கு கிடைப்பதில்லை. மேலும் மண்ணின் கார அமிலத் தன்மையைப் பொறுத்து சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும் அளவு வேறுபடும். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க இலைவழியாகத் தெளிக்க

பரிந்துரைக்கப்படுகிறது. இந்த காய்கறி பயிர் ஊக்கி பயிரின் வளர்தன்மை தேவைக்கேற்ப அதன் அளவும் தெளிக்கப்பட வேண்டிய நேரமும் அளவிடப்பட்டுள்ளது.

**உள்ளடக்கம்:** காய்கறி அதிக விளைச்சல் பெற தயாரிக்கப்பட்ட இலைவழி பயிர் ஊக்கியில் உள்ள நுண்ணூட்டங்கள் அளவு: துத்தநாகம்-4.5%, போரான்-1%, மாங்கனீசு-0.85%, இரும்பு-2.1%, தாமிரம்-0.1%.

**பயன்படுத்தும் முறை:** காய்கறிகளுக்கேற்ப இதன் அளவு மாறுபடும்.

\* 15 லிட்டர் நீருக்கு ஒரு எலுமிச்சையின் சாறு ஒட்டும் திரவம் (7.5 மில்லி) கலந்து தெளிக்கவும்.

\* நடவு செய்த நாளிலிருந்து 5-30 நாட்கள் கழித்து அல்லது விதைத்த 40-45 நாட்கள் கழித்து முதல் தெளிப்பு செய்ய வேண்டும்.

\* முதல் தெளிப்பிலிருந்து முறையே 30 நாட்கள் கழித்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் தெளிப்பு செய்ய வேண்டும்.

\* காலை 6-11 மணி அல்லது மாலை 4-6.30 மணிக்குள் தெளிக்க வேண்டும்.

\* பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம்.

\* முதலில் ஊக்கியைக் கலந்துவிட்டு பின் பூச்சிமருந்துகளைக் கலக்க வேண்டும்.

\* தாமிரம் கலந்த பூச்சிக்கொல்லிகளுடன் மட்டும் கலந்து தெளிக்கக்கூடாது.

காய்கறிகள் - ஊக்கி அளவு(1 லிட்டர் தண்ணீருக்கு)

தக்காளி, குடைமிளகாய், பூக்கோஸ், முட்டைக்கோஸ் - 5 கிராம்

மிளகாய், கத்தரி, வெங்காயம் - 3 கிராம்

பீன்ஸ், வெண்டை, தட்டைப்பயறு - 2 கிராம்

கொடிவகை காய்கள், பீர்க்கன்,

பாகல், புடலை, பூசணி, சுரைக்காய் - 1 கிராம்

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் காய்கறி பயிர்

ஊக்கியை பயன்படுத்தி, தரமான காய்களைப்பெற விவசாயிகளுக்கு முதல்நிலை செயல்விளக்கம்

பாலக்கோடு வட்டாரத்திலுள்ள அசரம் சோமனஹல்லி கிராமங்களில் நடந்தது. கத்தரியில் ஒரு

லிட்டர் நீருக்கு 3 கிராம் பயிர் ஊக்கி என்ற அளவில் நடவுசெய்த 40வது நாள், 60வது நாள், 80வது

நாளில் இலைவழி தெளிக்கப்பட்டது. செடிகளில் காய்களின் எண்ணிக்கை, எடை அதிகரித்து 20

முதல் 25 சதவீதம் கூடுதல் விளைச்சல் கிடைத்துள்ளது. (தகவல்: முனைவர் ரா.ஜான்சிராணி,

க.இந்துமதி, நா.தமிழ்செல்வன், வே.அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தர்மபுரி. போன்:

04342-245 860)

**தொடர்புக்கு:** இயக்குனர், இந்திய தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், ஹசர்கட்டா

(அஞ்சல்), பெங்களூரு. போன்: 080-2846 6420. 2 கிலோ அளவுள்ள பாக்கெட்டின் விலை

ரூ.250/--டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

## விளைச்சல் குறைவால் தக்காளி விலை "கிடுகிடு"

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012,01:51 IST

கருத்தை பதிவு செய்ய

நாமக்கல்: உற்பத்தி குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது, 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அங்கு விளைவிக்கப்படும் தக்காளி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தினசரி, வாரச்சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஆண்டு, எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே தக்காளி விளைச்சல் இருந்ததால், விலையும் குறைந்து இருந்தது. ஒரு மாதத்திற்கு முன், ஒரு கிலோ தக்காளி, எட்டு முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தக்காளி விலை "கிடுகிடு"வென ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி, 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு காரணமாக, தக்காளி விலை கடும் ஏற்றம் கண்டுள்ளது என, விசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறுகையில்,"கோடை சீஸன் துவங்கும் முன், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தவிர, மழைபொழிவும் இல்லாததால், பரவலாக தக்காளி உற்பத்தி குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது"என்றனர்.

## கரும்பு நடவுக்கு விவசாயிகள் தயார் அபரிமித வளர்ச்சியில் விதை கரும்பு

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012,02:05 IST

கருத்தை பதிவு செய்ய

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், விதைக்கரும்பின் வளர்ச்சி ஜோராக இருப்பதால், சித்திரை கரும்பு நடவுக்கு விவசாயிகள் தயாராக உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகரும்பு, பயிர் செய்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் ஆலைக்கரும்பை பயிரிடுகின்றனர். பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து ஒரு சிலர் கறுப்பு கரும்பு வளர்க்கின்றனர்.

கறுப்பு கரும்பு பயிரை விவசாயிகள் , சித்திரையில் நடவு செய்து, தை மாதம் பொங்கலுக்கு அறுவடை செய்வது வழக்கம். தற்போது விதைக் கரும்பின் விளைச்சல் ஜோராக இருப்பதால், சித்திரையில் கரும்பு நடவு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.



கரும்பு விவசாயிகள் கூறுகையில், ""கறுப்பு கரும்பு முழு வளர்ச்சியடைய எட்டு மாதமாகும். சித்திரையில் நடவு செய்தால், தை மாதத்தில் அறுவடைக்கு ஏற்ப, முழு வளர்ச்சி பெற்றிருக்கும். சித்திரை நடவுக்கு முன், கறுப்பு கரும்பு விதைக்காக வளர்த்து, அதையே நடவு செய்வது வழக்கம். சில மாதத்துக்கு முன் கறுப்பு கரும்பை, நிலத்தில் விதைத்தோம். அதன் வளர்ச்சி நன்றாக இருப்பதால், 2013 பொங்கலுக்கு, கறுப்பு கரும்பு அதிக விளைச்சலை கொடுக்கும்," என்றனர்.

**வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதல்**

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012,02:05 IST

கருத்தை பதிவு செய்ய

கோபிசெட்டிபாளையம் : கோபி பகுதியில் நடப்பாண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோபி சுற்று வட்டாரத்தில் ஜனவரி மாதம் முதல் மஞ்சள், வாழை, கரும்பு அறுவடை தீவிரமாக நடக்கிறது. அறுவடையான நிலத்தில் விவசாயிகள் வாழை பயிரிடத் துவங்கி உள்ளனர். கூகலூர், வெள்ளாளபாளையம், நல்லகவுண்டன்பாளையம், கோபிபாளையம், வாணிப்புத்தூர், போடிசின்னாம்பாளையம், பங்களாபுதூர், கொங்கர்பாளையம், வேட்டைக்காரன் கோவில், காசிபாளையம் உள்ளிட்ட இடங்களில், 2,000 ஹெக்டேரில் ரொபஸ்ட்ரா, கதளி, தேன் வாழை ஆகிய வாழை ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதலும், சிறு இலை வைரஸ் நோய் தாக்குதலும் அதிகளவில் காணப்படுகிறது. "சிக்கடோக்கா' எனப்படும் பூஞ்சையால், இலைப்புள்ளி நோய் தாக்கிய வாழையில் இலை கருகி காணப்படுகிறது. படிப்படியாக இலை கருகி வாழைக்கன்று அழிந்து விடும் நிலையில் உள்ளது. வாழை விவசாயிகள் கூறியதாவது:

வாழைக்கன்றுகளை தலா, 12 முதல் 15 ரூபாய் கொடுத்து வாங்கி வருகிறோம். குழி வெட்டு கூலி, நடவு கூலி... என ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தொடர் பராமரிப்பு செலவு தனி. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாழை பயிரிட்டுள்ள நிலையில், தற்போது வாழையில் இலைப்புள்ளி நோய் பரவலாக தாக்கியுள்ளது. நோய் தாக்கிய வாழை இலைகள் கருகி வருகின்றன. இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோபி தாலுகாவில், 2,000 ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. சென்றாண்டு நல்லகவுண்டன்பாளையம், போடிசின்னாம்பாளையம், வாணிப்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்கியது. நடப்பாண்டு இலைப்புள்ளி நோய் லேசாக

காணப்படுகிறது. இந்நோயை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில், மேங்கோசைட், 2.5 கிராம் மற்றும் ஒட்டும் திரவம் ஆகியவற்றை கலந்து, ஏக்கருக்கு 15 டேங்க் தெளிக்க வேண்டும். மீண்டும் பத்து நாள் கழித்து மருந்து அடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்தப்படும்.

காற்றின் மூலம் பரவும் இலைப்புள்ளி நோய் தாக்கிய இலைகளை முற்றிலும் அகற்றி எரிக்க வேண்டும். "சிக்கடோக்கா' பூஞ்சைகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகள் கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

### உரம் தயாரிப்பு

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2012,01:26 IST

மதுரை:மதுரை மேற்கு வட்டாரம் வேளாண் துறை சார்பில் விவசாய பண்ணை மகளிர் குழுவினருக்கு தேனூரில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. உரத்தயாரிப்புக்கு தேவையான தொட்டி, இடுபொருட்களுக்காக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. இணையிக்குனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார்.

### கொட்டை முந்திரியில் நோய் தாக்குதல்

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2012,23:59 IST

வருஷநாடு:கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆத்தாங்கரைப்பட்டி, பாலாத்து, கடமலைக்குண்டு,குமணந்தொழு,தங்கம்மாள்புரம், நரியூத்து, வாய்க்கால்பாறை,வருஷநாடு,வாலிப்பாறை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம் உட்பட 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் கொட்டை முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல்,மே, மாதங்களில் காய்ப்புக்கு வரும். கடந்த சில நாட்களாகவே தேயிலை கொசு நோய் தாக்குவதால்பூக்கள் உதிர்ந்து விடுகிறது.இதனால் விவசாயிகள் அதிக மகசூலை பெறுவதற்கு மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

### பெரியகுளத்தில் தேங்காய் மொத்த விற்பனை மையம்

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2012,23:59 IST

கருத்தை பதிவு செய்ய

தேனி:பெரியகுளம் உழவர்சந்தையில் தேங்காய் மொத்த விற்பனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 690 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. தேங்காய் விலை சமீபகாலமாக குறைந்து வருகிறது. இதனால் விலை சரிவை தடுக்க தோட்டக்கலை, விவசாய விற்பனைத்துறையும் இணைந்து பெரியகுளத்தில் தேங்காய் மொத்த விற்பனை மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. பெரியகுளம் உழவர்சந்தையினை தேங்காய் மொத்த விற்பனை மையமாக மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.விவசாயிகள் தேங்காய்களை மொத்தமாக இந்த சந்தைக்கு கொண்டு வரலாம். வியாபாரிகள் இங்கு வந்து தேங்காய்களை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

**சிறு, குறு விவசாயிகளுக்கு விழுப்புரத்தில் சான்று முகாம்**

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2012,22:36 IST

கருத்தை பதிவு செய்ய

விழுப்புரம் : நுண்ணீர் பாசன திட்டத்தில் முழு மானியத்தில் பயிர் செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின்(சொட்டு நீர் பாசனம்) கீழ் சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலத்தில் செலவின்றி, முழுவதும் மானியமாக வழங்கி சொட்டு நீர் பாசன கருவிகள் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன கருவிகள் அமைக்க 43 ஆயிரத்து 816 ரூபாய் செலவாகிறது. இந்த தொகையை அரசே மானியமாக வழங்குகிறது.

இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் சிறு அல்லது குறு விவசாயிகள் என்பதற்கான சான்றை வருவாய்த்துறை தாசில்தாரிடமிருந்து பெற்று வழங்க வேண்டும். இந்த சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல துணை தாசில்தார்(வருவாய்) ராஜி, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வீராசாமி, ராஜ்பூர் சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் அவினாஷ் லிங்கம், வேளாண் துறை உதவி இயக்குனர் அரிக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சான்று வழங்கினர்.

முகாமில் சான்று பெற்றவர்களுக்கு உடனடி மானிய தொகை ஒப்பளித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

## சக்கைபோடு போடும் கரும்பு ஜூஸ் விற்பனை

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2012,22:36 IST

கருத்தை பதிவு செய்ய

தியாகதுருகம் : கோடை காலம் துவங்குவதால் இயற்கை பானங்களை பருக மக்கள் ஆர்வம் காட்டுவதால் சாலையோரங்களில் கரும்பு ஜூஸ் கடைகள் அதிகரித்து வருகிறது. கோடையில் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உடலுக்கு குளிர்ச்சியூட்டும் இயற்கை பானங்களை மக்கள் விரும்பி பருகுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். செயற்கை குளிர்பானங்களைவிட இளநீர், பழச்சாறு, கரும்பு ஜூஸ் ஆகிவற்றை பருகுவதாலும், தர்பூசணி, வெள்ளரி போன்றவைகளை சாப்பிடுவதாலும் பக்கவிளைவுகள் ஏதும் இன்றி, உடலின் வெப்பத்தை தணிக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு பயிரிடுவது அதிகரித்து வருவதால் மலிவு விலையில் கரும்பு கிடைக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி கரும்பு ஜூஸ் விற்பனை நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. கரும்பில் இருந்து சாறு பிழியும் இயந்திரம் புதிதாக வாங்கவேண்டும் எனில் 65 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை. இதற்காக தனியாக கடையோ, அதற்கான வாடகையோ தேவையில்லை.

சாலையோரத்தில் நிறுத்தி சிறிய கீற்று கொட்டகை போட்டால் போதும், வாகனங்களில் செல்பவர்கள் நின்று வாங்கி பருகி செல்கின்றனர். மதியவேளையில் கரும்பு சாறுடன், எலுமிச்சை, இஞ்சி கலந்து அதனுடன் ஐஸ் போட்டு விற்பனை செய்யப்படும் ஜூஸ் சுவையாக இருக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ குணம் உள்ள கரும்பு ஜூசை வாங்கி சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவதால் இந்த வியாபாரம் தற்போது சக்கை போடு போடுகிறது.இந்த கடைக்காரர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 1,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. கரும்பு, இஞ்சி, எலுமிச்சை, ஐஸ், டீசல் செலவு போக குறைந்தது தினமும் 500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதனால் இவ்வியாபாரத்தில் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளதால் உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் கரும்பு ஜூஸ் கடைகள் அதிகரித்துள்ளது.

## புயலால் சாய்ந்த வாழை மரங்கள் குலை தள்ளியது

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2012,22:35 IST

விழுப்புரம் : தானே புயலால் சாய்ந்த வாழை மரத்தில் குலை தள்ளியது. தானே புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் மற்றும்

மின்கம்பங்கள் சேதமடைந்தது. இதில் விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர் செய் திருந்த வாழை மரங்கள் புயலில் சிக்கி சாய்ந்தது.

நன்னாடு, பெரும்பாக்கம், விராட்டிக்குப்பம், பிடாகம், பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புயலால் சாய்ந்த வாழை மரங்கள், மூன்று மாதங்களுக்குப் பிறகு குலை தள்ள துவங்கியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள் குலை தள்ள துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

### இறவையில் எள் செடிகள் செழிப்பு: சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2012,22:35 IST

கருத்தை பதிவு செய்ய

தியாகதுருகம் : இறவையில் சாகுபடி செய்த எள் செடிகள் செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடையில் எள் பயிரிட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். இறவையில் பயிரிடப்படும் இப்பயிர் மூன்று மாதத்தில் வளர்ந்து பலன் தரக்கூடியதாக உள்ளது. நெல் அறுவடைக்கு பின் விதைக்கப்பட்டு நீர்பாய்ச்சி பராமரிக்கப்படுகிறது. செடிகள் வாடும் போது தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. கடந்த ஜன., மாதம் இறுதியில் விதைக்கப்பட்ட எள் தற்போது பூத்து காய்க்கும் தருவாயில் உள்ளது. செடிகளில் அதிக காய்ப்பிடிக்க ஊட்டச்சத்து உரங்களை இட்டு விவசாயிகள் பராமரித்தனர். இயற்கை சாண எரு உரமும் எள் சாகுபடி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மூன்று மாதத்தில் நிகரலாபம் ஈட்டித்தரும் சிறந்த பயிராக எள் உள்ளதால் தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள பல விவசாயிகள் இறவையில் இதனை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளனர்.தற்போது செடிகளில் அதிக காய்கள் காய்த்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

### விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2012,23:11 IST

உடுமலை : உடுமலை தாலுகா அலுவலகத்தில், விவசாய குறை தீர் நாள் கூட்டம் நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது.வருவாய் கோட்டாட்சியர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை: உடுமலை

வருவாய் கோட்டத்தில், கோட்ட அளவிலான விவசாய குறை தீர் நாள் கூட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில், 22ம் தேதி (நாளை) காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

சென்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்களில் தங்கள் துறை தொடர்பான பொருள் குறித்த அறிக்கை நிலுவை இருப்பின் அதற்குரிய பதிலினை இவ்வலுவகத்திற்கு 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்; குறைதீர் நாள் கூட்டத்தில் உரிய பதிலினை மனுதாரருக்கு நேரில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

### சின்ன வெங்காயம், காரட் விலை இறக்கம்

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2012,23:11 IST

கருத்தை பதிவு செய்ய

திருப்பூர் : சேயூர், நம்பியூர் பகுதிகளில் இருந்து புதிய வரத்து துவங்கியுள்ளதால், திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 6 ரூபாய்; காரட் கிலோவுக்கு 3 ரூபாய் குறைந்துள்ளது. வரத்து மிகவும் குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

நேற்றைய மார்க்கெட் நிலவரம்: திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு பல்லடம், சேயூர், நம்பியூர் பகுதிகளில் இருந்து வழக்கமாக சின்ன வெங்காயம் வரத்து 2 டன்னில் இருந்து 3 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை 14 ரூபாயாக இருந்த சின்ன வெங்காயம் கிலோவுக்கு ஆறு ரூபாய் குறைந்து, 8 ரூபாய்; 28 ரூபாயாக இருந்த காரட் 25 ரூபாயாக குறைந்துள்ளது.

உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சந்தைக்கு 3 டன் வரை வரத்து இருந்த தக்காளி 2 டன்னாக வரத்து குறைந்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைந்ததால் விலை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. தக்காளி 18 ரூபாய்; கத்தரி 24; பச்சை மிளகாய் (சம்பா) 20, குண்டு 28; சின்ன வெங்காயம் 8; பெரிய வெங்காயம் 10; வெண்டை 20; பாகல், புடலை 10 ரூபாய்; பீர்க்கன் 24; அவரை 20; சுரைக்காய் 7; அரசாணி 8; வெள்ளரி 15; தர்பூசணி 10; காரட் 25; பீன்ஸ் 40; முட்டைகோஸ் 20; உருளைக்கிழங்கு 16; மல்லிக்கீரை 20; சேனை, கருணைகிழங்கு 16; மாங்காய் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூண்டு விலை குறைவு: வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டு விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் வரை 24 ரூபாயாக இருந்த பூண்டு விலை கிலோவுக்கு 2 ரூபாய் குறைந்து 22; பாசிப்பயறு 65; கொள்ளு 24; தட்டைப்பயறு 45; பச்சை பட்டாணி 34; சுண்டல் கடலை (கருப்பு) 48, வெள்ளை 60; வடை பருப்பு 32 ரூபாய்; உளுந்து (உருட்டு) 66, கருப்பு 60; அஸ்கா 31; வரமிளகாய் 70; புளி 80; கடுகு 50; மிளகு 410; சீரகம் 185; வெந்தயம் 45; மல்லி 75; சர்க்கரை 32 ரூபாய்.

நல்லெண்ணெய் விலை குறைவு: எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து

காங்கயம்,

ஈரோடு பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வரத்து அதிகரித்துள்ளது. விசேஷங்கள் குறைந்துள்ள நிலையில் வரத்து அதிகரித்துள்ளதால், கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது.

கிலோ 95 ரூபாயாக இருந்த தேங்காய் எண்ணெய் 90; 105 ரூபாயாக இருந்த நல்லெண்ணெய் 100 ரூபாயாக குறைந்துள்ளது. கடலை எண்ணெய் 112; ரீபைண்ட் ஆயில் 125; விளக்கெண்ணெய் 120; பாமாயில் 25; சன்பிளவர் ஆயில் 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.